

**மாதிரி வினாத்தாள்**  
**ரொக்க திட்டப்பட்டியல் - பகுதி II**  
12th Standard

**கணக்குப்பதிவியல்**

Reg.No. :

**I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.**

**II.நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.**

Time : 02:00:00 Hrs

Total Marks : 100

5 x 1 = 5

**பகுதி - அ**

- 1) ..... எதிர்காலச் செயல் திட்ட மற்றும் நிதி நடவடிக்கைகள் குறித்த ஒரு வரை படமாகும்.
- 2) ஒரு வணிக நிறுவனம் தயாரிக்கக் கூடிய மிக முக்கிய திட்டப் பட்டியல்களில்..... ஒன்றாகும்.
- 3) திட்டப்பட்டியல் ..... அல்லது ..... எண்ணிக்கை அடிப்படையில் தெரிவிக்கக் கூடியது.
- 4) ஒரு நிறுவனத்தின் நடவடிக்கைகள் நேரடியாக அல்லது மறைமுகமாக ..... தொடர்புடையவை.
- 5) நடப்பு மாதத்தின் ..... ரொக்க இருப்பு அடுத்த மாதத்தின் தொடக்க ரொக்க இருப்பாகும்.

**பகுதி - ஆ**

5 x 5 = 25

- 6) ரொக்கப் பெறுதல்களுக்கு உதாரணம் தருக.
- 7) ரொக்கச் செலுத்தல்களுக்கு உதாரணம் தருக.
- 8) ரொக்கத் திட்டப்பட்டியல் தயாரிப்பதில் உள்ள நிலைகளை விளக்குக.
- 9) கீழ்க்காணும் விவரங்களிலிருந்து 2005 ஜனவரி மாதத்திற்கான ரொக்கத் திட்டப்பட்டியலை தயாரிக்க.  
(அ) கையிருப்பு ரொக்கம் (முன் கணிக்கப்பட்டது) ரூ. 250,  
(ஆ) ஜனவரி 2005 இல் ரொக்க விற்பனை ரூ. 6,500.  
(இ) ஜனவரி மாதத்திற்கான கூலி ரூ. 2,375.  
(ஈ) ரொக்கக் கொள்முதல் ரூ. 2,745  
(உ) முதலீடுகள் மீது பெற வேண்டிய வட்டி ரூ.175
- 10) பின்வரும் விவரங்களில் இருந்து அக்டோபர் மாதத்திற்கான ரொக்கத் திட்டப்பட்டியலை தயாரிக்க .  
(அ) அக்டோபர் 1 இல் திட்டமிடப்பட்ட ரொக்க இருப்பு ரூ.1,775  
(ஆ) கடன் விற்பனை:  
ஆகஸ்டு ரூ. 14,000  
செப்டம்பர் ரூ. 16,000  
அக்டோபர் ரூ. 17,000  
வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட கடனின் காலம் ஒரு மாதம் ஆகும் .  
(இ) கடன் கொள்முதல் :  
ஆகஸ்டு ரூ. 8,000  
செப்டம்பர் ரூ. 12,000  
அக்டோபர் ரூ. 10,000

சரக்களித்தோர் அனுமதித்த கடனின் காலம் இரண்டு மாதங்கள்

(ஈ) பொறி வகை வாங்கியது ரூ. 7,000

(உ) அக்டோபரில் செலுத்த வேண்டிய கூலி ரூ. 2,000

**பகுதி - இ**

3 x 12 = 36

- 11) பின்வரும் விவரங்களிலிருந்து 2004 அக்டோபர் ,நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான ரொக்கத் திட்டப்பட்டியலை தயாரிக்க.

| மாதம்           | விற்பனை ரூ. | கொள்முதல் ரூ. | செலவுகள் ரூ. |
|-----------------|-------------|---------------|--------------|
| செப்டம்பர் 2004 | 10,00,000   | 8,00,000      | 1,10,000     |
| அக்டோபர் 2004   | 12,00,000   | 12,00,000     | 1,30,000     |
| நவம்பர் 2004    | 14,00,000   | 8,00,000      | 1,50,000     |
| டிசம்பர் 2004   | 16,00,000   | 10,00,000     | 1,70,000     |

- (1) அனைத்து விற்பனையும் ரொக்க விற்பனையாகும்.
- (2) சரக்களித்தோர் அனுமதித்த கடனின் காலம் ஒரு மாதம்.
- (3) செலவுகள் ஒரு மாதம் கடந்த பின் செலுத்தப்படுகிறது.
- (4) 1.1.2004 இல் தொடக்க ரொக்க இருப்பு ரூ. 90,000.
- (5) ரூ. 4,00,000 மதிப்புள்ள ஒரு சொத்து டிசம்பரில் வாங்கப்பட உள்ளது.
- (5) ரூ. 2,00,000 மதிப்புள்ள சொத்து ஒன்று மார்ச் மாதத்தில் வாங்கப்பட உள்ளது.
- 12) பெறுதல் மற்றும் செலுத்தல் முறை குறித்து குறிப்பு வரைக.

**பகுதி - ஈ**

2 x 20 = 40

13) ஏப்ரல், மே, ஜூன் 2005 மாதங்களுக்கான ரொக்க திட்டப் பட்டியல் தயாரிக்க

| மாதம்    | கடன்<br>விற்பனை<br>ரூ | கடன்<br>கொள்முதல்<br>ரூ | சூலி மற்றும்<br>இதர நேரடி<br>செலவுகள்<br>ரூ |
|----------|-----------------------|-------------------------|---------------------------------------------|
| பிப்ரவரி | 1,70,000              | 1,00,000                | 50,000                                      |
| மார்ச்   | 3,25,000              | 2,00,000                | 60,000                                      |
| ஏப்ரல்   | 4,40,000              | 3,00,000                | 70,000                                      |
| மே       | 5,75,000              | 4,00,000                | 80,000                                      |
| ஜூன்     | 6,60,000              | 5,00,000                | 90,000                                      |

அ) ஏப்ரல் 1 அன்று மதிப்பிடப்பட்ட தொடக்க ரொக்க இருப்பு ரூ 80,000.

ஆ) சரக்களித்தோர் அனுமதித்த கடனின் காலம் இரண்டு மாதங்கள் மற்றும் வாடிக்கையாளருக்கு அளிக்கப்பட்ட கடனின் காலம் இரண்டு மாதங்கள் ஆகும்.

இ) சூலி ஒரு மாதம் கடந்தபின் செலுத்தப்படுகிறது.

14) பின்வரும் விவரங்களிலிருந்து 2005 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான ரொக்கத் திட்டப் பட்டியலை தயாரிக்க

| விவரம்          | ஜனவரி<br>ரூ | பிப்ரவரி<br>ரூ | மார்ச்<br>ரூ |
|-----------------|-------------|----------------|--------------|
| ரொக்க கொள்முதல் | 1,50,000    | 1,00,000       | 1,50,000     |
| ரொக்க விற்பனை   | 1,40,000    | 1,52,500       | 2,37,500     |
| கடன் கொள்முதல்  | 52,500      | 1,32,500       | 1,62,500     |
| கடன் விற்பனை    | 1,67,500    | 1,62,500       | 2,00,000     |
| செலவுகள்        | 35,000      | 40,000         | 35,000       |

1. பிப்ரவரி 1-ல் மதிப்பிடப்பட்ட தொடக்க ரொக்க இருப்பு ரூ 30,000.

2. சரக்களித்தோர் அனுமதித்த மற்றும் வாடிக்கையாளருக்கு அளித்த கடனின் காலம் ஒரு மாதம்.

3. செலவுகள் அம்மாதத்திலேயே செலுத்தப்பட வேண்டும்.

4. பிப்ரவரி மாதத்தில் பெற வேண்டிய பங்காதாயம் ரூ 1,800.

5. மார்ச் மாதத்தில் செலுத்தப்பட வேண்டிய கழிவு ரூ 1,00,000.

\*\*\*\*\*